

---

## Shri Durga Stotram with Translation

---

ஸ்ரீது<sup>3</sup>ர்கா<sup>3</sup>ஸ்தோத்ரம் ஸார்த<sup>2</sup>ம்

---

### Document Information

---



---

Text title : Durga Stotram 7 with English translation

File name : durgAstotram7.itx

Category : devii, puShpAshrIvatsan

Location : doc\_devii

Author : Pushpa Srivatsan

Transliterated by : Radhika Vathsan radhika.vathsan at gmail.com

Proofread by : N V Vathsan nvvathsan at gmail.com

Translated by : Pushpa Srivatsan (Copyright)

Latest update : October 20, 2023 Navaratri

Send corrections to : Sanskrit@cheerful.com

---

This text is entirely original composition of Smt. Pushpa Srivatsan, and copyright Smt. Pushpa Srivatsan. All rights reserved by the author. 1) **Under no conditions** can either the whole or any part of this composition be **translated, adapted, or used for commercial purposes**. 2) Neither the whole nor any part of this composition can be reproduced, recorded, used in public performances, or distributed in any other way without **prior written permission** from the copyright holder, the author Smt. Pushpa Srivatsan (contact N V Vathsan nvvathsan@gmail.com).

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are converted using **sanscript**.

---

October 22, 2023

*sanskritdocuments.org*

---

---

Shri Durga Stotram with Translation

---

ஸ்ரீதுர்க்காஸ்தோத்ரம் ஸார்தம்

---



। ஓ ।

ஸ்ரீராமஜயம் ।

ஓ ஸத்<sup>3</sup>கு<sup>3</sup>ருஸ்ரீத்யாக<sup>3</sup>ராஜஸ்வாமிநே நமோ நம: ।

அத<sup>2</sup> ஸ்ரீதுர்க்காஸ்தோத்ரம் ।

ஓ து<sup>3</sup>ம்பீ<sup>3</sup>ஜாயை ச வித்<sup>3</sup>மஹே । து:<sup>3</sup>க<sup>2</sup>ஹாயை ச தீ<sup>4</sup>மஹி ।

தந்நோ துர்க்கா<sup>3</sup> ப்ரசோத<sup>3</sup>யாத் ।

து<sup>3</sup>ம்பீ<sup>3</sup>ஜநிலயே தே<sup>3</sup>வி துர்க்கே<sup>3</sup> து:<sup>3</sup>க<sup>2</sup>நிவாரிணி ।

தூர்கீ<sup>3</sup>க்ரு<sup>3</sup>தாக<sup>4</sup>ஸஞ்சாயே துர்க்கா<sup>3</sup>தே<sup>3</sup>வி நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 1 ॥

ஸர்வரோகா<sup>3</sup>பஹே தே<sup>3</sup>வி ஸம்ஸாரரோக<sup>3</sup>மோசநி ।

ஸர்வகே<sup>3</sup> ஸத்த்வஸம்பூர்ணே ஸநதுர்க்கே<sup>3</sup> நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 2 ॥

ஸங்கீ<sup>3</sup>தரஸிகே மாதஸ்ஸங்கீ<sup>3</sup>தஸுஸ்வராஸ்பதே<sup>3</sup> ।

ஸங்கீ<sup>3</sup>தாராதி<sup>4</sup>தே தே<sup>3</sup>வி கீ<sup>3</sup>ததுர்க்கே<sup>3</sup> நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 3 ॥

வீணாகா<sup>3</sup>நலயே மாதர்வீணஸகா<sup>3</sup>நபூஜிதே ।

வீணமிஷ்டஸ்வரே தே<sup>3</sup>வி நாத<sup>3</sup>துர்க்கே<sup>3</sup> நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 4 ॥

ஸ்வரார்ணவரஹஸ்யஜ்ஞே ஸிவோக்திரஸகா<sup>3</sup>ரமே ।

ஸப்தஸ்வரமது<sup>4</sup>ஸ்ராவகண்டா<sup>2</sup>லாபே நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 5 ॥

ஸிவஜாயே ஸிவாராமே ஸிவராமஸுஸோத<sup>3</sup>ரி ।

ஸிவதாண்ட<sup>3</sup>வஸாராமே ஸிவே துர்க்கே<sup>3</sup> நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 6 ॥

ஸுஜ்ஞாநஸுலபே<sup>4</sup> துர்க்கே<sup>3</sup> அஜ்ஞாநப<sup>3</sup>ஹுதூர்க்கே<sup>3</sup> ।

ஸுஜ்ஞாநப<sup>2</sup>லதே<sup>3</sup> மாதர்ஜ்ஞாநதுர்க்கே<sup>3</sup> நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 7 ॥

ஜ்ஞாநஜ்யோதிஸ்ஸபு<sup>2</sup>ரத்<sup>3</sup>ரூபே ஜ்ஞாநத்<sup>4</sup>யாநஸுகோ<sup>3</sup>சரே ।

ஜ்ஞாநமோக்ஷாவஹே தே<sup>3</sup>வி மோக்ஷதுர்க்கே<sup>3</sup> நமோ<sup>5</sup>ஸ்து தே ॥ 8 ॥

ஸர்வமங்க<sup>3</sup>ளஸம்பந்நே ஸர்வமங்க<sup>3</sup>ளதா<sup>3</sup>யிநி ।

ஸர்வமங்க<sup>3</sup>ளஸ்த<sup>3</sup>ரூபே து<sup>3</sup>ர்கே<sup>3</sup> தே ஸுப<sup>4</sup>மங்க<sup>3</sup>ளம் || 9 ||

நவநவ்யக்ரு<sup>3</sup>திஸ்தோத்ரம் நவராத்ரீஸுபூஜநம் |

நவநவ்யஸுகா<sup>3</sup>தவ்யநவது<sup>3</sup>ர்கா<sup>3</sup>பதா<sup>3</sup>ர்பணம் || 10 ||

த்யாக<sup>3</sup>ராஜகு<sup>3</sup>ருஸ்வாமிஸிஷ்யாபுஷ்பாஸுகீ<sup>3</sup>தகம் |

து<sup>3</sup>ர்கா<sup>3</sup>ப்ரீதம் சிவாஸ்தோத்ரம் கா<sup>3</sup>நீயம் ஸுப<sup>4</sup>ஸத<sup>2</sup>லம் || 11 ||

இதி ஸத்<sup>3</sup>கு<sup>3</sup>ருஸ்ரீத்யாக<sup>3</sup>ராஜஸ்வாமிந: சிஷ்யயா ப<sup>4</sup>க்தயா புஷ்பயா க்ரு<sup>3</sup>தம்

ஸ்ரீது<sup>3</sup>ர்கா<sup>3</sup>ஸ்தோத்ரம் கு<sup>3</sup>ரௌ ஸமர்பிதம் |

| ॐ |

ஸுப<sup>4</sup>மஸ்து |

OM

‘shrIrAmajayam’

‘OM sadgurushrItYAgarAjasvAmine namo namaH .’

‘.. SrI DurgA Stotram ..’

‘OM’ du.nbljAyai ca vidmahe . duHkhahAyai ca dhImahi . tanno durgA pracodayAt .

1. ‘Devi’ ! Thy abode is the ‘bIjAkShara’ ‘duM’; Durga! Warding off sorrow/misfortune; by whom the accumulation of sins is removed; Prostrations unto Thee, ‘DurgAdevi’ !
2. ‘Devi’ ! Removing all diseases; freeing from the disease of ‘samsAra’; the All Pervading; the One fully ‘sattva’; Prostrations unto Thee, ‘Durge’, Thou Ancient One!
3. Mother! Who delights in ‘saᅇNgIta’; the Abode of the sweet notes of ‘saᅇNgIta’; ‘Devi’ worshipped by ‘saᅇNgIta’; Prostrations unto Thee, ‘DurgA’ in this song!
4. Mother! One with veena ‘gAnam’; worshipped by singing along with the veena; ‘Devi’, of sweet voice of the music of the veena; ‘NAda Durge’, Prostrations unto Thee!
5. The Knower of the secrets of the ocean of ‘svara’ (the ‘grantha SvarArNava’ taught by ‘Siva’); delighting in nectarine singing of ‘Siva’s’ words; Prostrations unto Thee with the honey-flow of ‘saptasvaras’ from the voice!
6. The Consort of ‘Siva’; delighting in ‘Siva’; the Sister of the auspicious ‘SrI RAma’; delighting with ‘Siva’ in ‘tANDava’; Thou the Auspicious! ‘Durge’ ! Prostrations unto Thee!
7. ‘Durge’ ! Easily accessible to the enlightened; very far from the ignorant; giving the fruit of Real Knowledge; ‘JᅇnAna Durge’ ! Prostrations unto Thee!

8. Of auspicious Form sparkling with the light of 'jSnAna'; attainable by meditation and 'jSnAna'; bringing about 'mokSha' by 'jSnAna'; 'MokSha Durge' ! Prostrations unto Thee!
9. Endowed with all auspiciousness; granting all auspiciousness; the virtuous Form of all auspiciousness; 'Durge' ! auspiciousness unto Thee!
10. This ever fresh and new 'stotram'; auspicious worship during 'NavarAtri', is the offering unto the Feet of the ever young 'DurgA'.
11. This sweet song by Pushpa, disciple of 'Sadguru Sri TyAgarAja SvAmi', 'stotram' on the auspicious 'DurgA', dear to 'DurgA'; to be sung, confers the fruit of auspiciousness and knowledge of The Reality.

'OM'

'Subhamastu'

Composed and translated by Pushpa Srivatsan (Copyright)

Encoded by Radhika Vathsan radhika.vathsan at gmail.com

Proofread by N V Vathsan nvvathsan at gmail.com

---

*Shri Durga Stotram with Translation*

---

This text is entirely original composition of Smt. Pushpa Srivatsan, and copyright Smt. Pushpa Srivatsan. All rights reserved by the author. 1) **Under no conditions** can either the whole or any part of this composition be **translated, adapted, or used for commercial purposes**. 2) Neither the whole nor any part of this composition can be reproduced, recorded, used in public performances, or distributed in any other way without **prior written permission** from the copyright holder, the author Smt. Pushpa Srivatsan (contact N V Vathsan nvvathsan@gmail.com).

---

pdf was typeset on October 22, 2023

Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

